

தமிழ்நாடு ஸ்டீல் டியூப்ஸ் லிமிடெட்						
பதிவு அலுவலகம்: எண்.22, 1வது தளம், வீட்கிராஃப்ட் சாலை, நூங்கம்பாக்கம், சென்னை 600 034						
பகுதி II 30.09.2025 அன்று சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் தனியான அறிக்கை						
பகுதி I (ரூபாய் லட்சத்தில்)						
	1	2	3	4	5	6
விவரங்கள்	30 செப். 2025 முடிந்த 3 மாதங்கள் தணிக்கை செய்யாதது	30 ஜூன் 2025 முடிந்த முதலைய 3 மாதங்கள் தணிக்கை செய்யாதது	30 செப். 2024 முடிந்த இதே 3 மாதங்கள் தணிக்கை செய்யாதது	30 செப். 2025 முடிந்த 6 மாதங்கள் தணிக்கை செய்யாதது	30 செப். 2024 முடிந்த 6 மாதங்கள் தணிக்கை செய்யாதது	31 மார்ச் 2025 முடிந்த தணிக்கை யானது
1 செயல்பாடுகள் மூலம் வருமானம்						
(ஏ) செயல்பாடுகளிலிருந்து திகர விற்பனை/வருமானம்	2,213.89	2,508.60	1,645.38	4,722.49	3,740.37	7,385.80
(பி) இதர வருமானம்	2.12	4.97	5.97	7.09	7.74	16.50
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் திகரம்	2,216.01	2,513.57	1,651.35	4,729.58	3,748.11	7,402.31
2 செலவுகள்						
a. கச்சாப் பொருள் உபயோகம்	1,944.27	2,382.11	1,475.83	4,326.38	3,388.80	6,771.00
b. வா்த்தத்தில் பங்கு கொள்முதல்	-	-	-	-	-	-
c. முடிக்கப்பட்ட பொருட்களில் மாறுதல்கள், தடைபெற்று வரும் பணிகள் மற்றும் வா்த்தக் இருப்பு	(11.99)	(128.56)	(28.46)	(140.55)	(68.19)	(216.48)
d. ஊழியர் தலா செலவுகள்	136.61	124.44	105.38	261.06	214.74	426.49
e. தேய்மானம் மற்றும் அமர்வுசேஷன் செலவுகள்	11.73	10.89	7.08	22.61	14.12	34.42
f. நிதி செலவுகள்	16.98	19.23	11.97	36.20	29.35	64.39
g. இதர செலவுகள்	104.08	100.10	73.56	204.18	153.21	309.88
மொத்த செலவுகள்	2,201.67	2,508.21	1,645.36	4,709.89	3,732.02	7,389.69
3 வரிக்கு முன் லாபம் (1- 2)	14.34	5.35	6.00	19.69	16.09	12.62
4 வரி செலவுகள்						
வரி முத்தைய ஆண்டுகள்						
நடப்பு வரி						
ஒத்திவைக்கப்பட்ட வரி	(9.55)	(0.37)	(2.86)	(9.92)	(3.09)	(2.65)
மொத்த வரி செலவுகள் (திகரம்)	(9.55)	(0.37)	(2.86)	(9.92)	(3.09)	(2.65)
5 வரிக்கு பின் லாபம்	4.79	4.98	3.13	9.77	13.00	9.96
6 இதர விரிவான வருமானம்						
A (i) மறுவகைப்படுத்தப்படாத அமிட்டித்தின் லாபம் மற்றும் நஷ்டம்	-	-	-	-	-	(7.82)
(ii) வருமான வரி சம்பந்தமான அமிட்டிம் லாபம் அல்லது நஷ்டத்தில் மறுவகைப்படுத்தப்படவில்லை	-	-	-	-	-	-
B (i) மறுவகைப்படுத்தப்பட்ட அமிட்டித்தின் லாபம் மற்றும் நஷ்டம்	-	-	-	-	-	-
(ii) வருமான வரி சம்பந்தமான அமிட்டிம் லாபம் அல்லது நஷ்டத்தில் மறுவகைப்படுத்தப்பட்டது.	-	-	-	-	-	-
ஆண்டு/காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம் மற்றும் இதர விரிவான வருமானம் உள்ளடங்கியது)	4.79	4.98	3.13	9.77	13.00	2.14
7 ஆண்டு/காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம் மற்றும் இதர விரிவான வருமானம் உள்ளடங்கியது)	4.79	4.98	3.13	9.77	13.00	2.14
8 செலுத்தப்பட்ட சம்பங்கு ஸ்தலதன் (முக மதிப்பு பங்கு ஒன்று ரூ. 10/-)	512.48	512.48	512.48	512.48	512.48	512.48
9 மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக ரிசர்வுகள் கடத்த கணக்கண்டு பேலன்ஷ்டில் உள்ளபடி						
10 ஒரு பங்கு சம்பந்ததியம் (ஒன்று ரூ. 10/-) (வருடாந்திரமல்ல)						
a. அடிப்படை	0.09	0.10	0.06	0.19	0.25	0.19
b. ஹைடர்ட்டு	0.09	0.10	0.06	0.19	0.25	0.19
நிதி முடிவுகளுக்கான உடன் குறிப்புகளைப் பார்க்கவும்						
குறிப்பு:						
1. மேற்கண்ட முடிவுகள் தணிக்கைக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, பின்னர் 14.11.25 அன்று தடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் திருவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்களால் "வரைறுக்கப்பட்ட மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வு அறிக்கையில் எந்தத் தகுதிகளும் இல்லை. மதிப்பாய்வு அறிக்கை பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மற்றும் திருவனத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது.						
2. மேற்கண்ட முடிவுகள், திருவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட, அவ்வப்போது திருத்தப்பட்ட, திருவனங்கள் (தொழில்துறை தாரிதைகள்) விதிகள், 2015 (தொழில்துறை AS)ன் அங்கீகாரம் மற்றும் அளவிட்டுக் கொள்கைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், பொருத்தக்கூடிய அளவீறிக், பிற அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் தடைமுறைகள் மற்றும் கொள்கைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளன.						
3. கல்பெனிஸின் வத்தத் செயல்பாடு ஒரு பிரிவுக்குள் அதாவது 'ஸ்டீல் டியூப்ஸ் உற்பத்தி' என்று உள்ளது மற்றும் விரிபணியில் பெருமளவு உள்ளாட்டு மானிக்கெட்டில் உள்ளது. எனவே இவை இண்ட் ஏஸ் 105 செயல்பாடு பிரிவில் வெளிப்படுத்துதல் தேவகணை பிரிவிடக்கிற்று.						
4. ஏப்ரல் 1, 2018 முதல், திருவனம் Ind AS 115 "வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களிலிருந்து வருவாய்" என்பதை ஏற்றுக்கொண்டது. நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், அத்தக் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வருவாயில் எந்தவித						